1974 மார்ச் 19]

திரு. கே. என். குமாரசாமி : தலைவர் அவர்களே, இந்தக் கணக்குப் பிரகாரம், தமிழ் நாட்டிலே அதிகப்படியான தொழிலாளிகள் இருக்கும் பகுதியான கோயம்புத்தூரிலே செலவிடுகிற தொகை குறைவாகவும், மற்ற மதுரை போன்ற இடங்களிலே அதிகமாகவும் இருக்கும் காரணத்தாலே, கோவை தொழிலாளர்கள் அதிகப் பயன் அடைவதற்கு அரசாங்கம் ஏதாவது முன்முயற்சி எடுத்துக்கொள்ளுமா என அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. க. இராசர்ராம் : தலைவர் அவர்களே, மதுரை, திருநெல்வேலி, குலசேகரம் ஆகிய இடங்களிலே கிளைகள் இருக்கின்றன. கோயம்புத்தூரிலே குன்னூர், பொள்ளாச்சி ஆகிய இரண்டு இடங்களிலே கிளைகள் இருக்கின்றன. செலவைத்தான் பரிமாறிக்கொள்கிறோமே தவிர ஏற்படுகிற செலவை நாங்கள் ஒத்துக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

Slum Clearance Schemes.

*508 *Q.*—Thirumathi T. N. ANANDANAYAKI : Will the Hon. the Minister for Labour be pleased to state whether the activities of the Slum Clearance Board is to be revised to prevent rise in price of the lands in the City of Madras ?

மாண்புமிகு திரு. க. இராசாராம் : இல்லை.

திருமதி த. ந. அனந்தநாயகி : முதலிலே, அரசாங்கப் புறம்போக்கு, கார்ப்பரேஷன் இவர்களிடம் இருக்கிற இடங்களை உடனடியாக எடுத்து ஸ்லம் கிளியர்ரன்ஸ் போர்டு அந்த வேலைகளைச் செய்ய ஆரம்பிக்குமானால், தனி நபர் நிலத்தை எடுத்து, அவர்கள் விலையை ஏற்றுவதற்கு வாய்ப்பில்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட முறைகளை வகுக்க அரசு முன் வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. க. இராசாராம் : தலைவர் அவர்களே, தனியார் பகுதியிலே கட்டப்பட்டிருக்கிற குடிசையிலே உள்ள நிலங்களைத் தனியார் தாங்களே தந்துவிட முன் வருகிறார்கள். ஏனென்றால், இப்பொழுது நிலவரி போன்றவைகள் ஏராளமாக இருக்கின்றன. இதனால் விட்டுவிட முன்வருகிறார்கள். ஆகவே, அவர்களாகவே விட்டுவிட முன்வருவதை பெறுவதிலே அரசாங்கம் தயக்கம் காட்டவேண்டியதில்லை என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. கு. காமாட்சி : தலைவர் அவர்களே, சென்னை மாநகரத்தில் மட்டுமல்ல, சாதாரண கிராமங்களிலிருக்கிற வீட்டு மனைகள்கூட, ரூ. 1,000 விற்றது இன்றையதினம் ரூ. 1 இலட்சத்துக்கு விற்கப்படுகிறது. அவைகளை எல்லாம், இந்த அளவுதான் விற்க வேண்டுமென்று, கட்டுப்படுத்த செயற்குறிப்பு இருக்கிறதா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. க. இராசாராம்: தலைவர் அவர்களே, பொதுவாக, வீட்டு மனை விலை ஏற்றத்தைத் தடுப்பதற்கான முறையிலே சட்டம் கொண்டு வர ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்.

திருமதி த. ந. அனந்தநாயகி: தனி நபர்கள் போட்டிருக்கிற குடிசைகளுக்கு வாடகை வாங்கமுடியாது என்ற காரணத்திற்காக விற்று, அந்தப் பணத்தைக்கொண்டு வேறு முதலீடு செய்யலாம் என்ற முறையிலேதான் தனியார்கள் ஸ்லம் கிளியரன்ஸ் போர்டுக்குத் தருகிறார்கள். அரசாங்கம் முதலிலே, புறம்போக்கு, கார்ப்பரேஷன் நிலங்களிலே கட்ட ஆரம்பித்து, இந்த வேலைகளைச் செய்ய ஆரம்பித்தால், குறைந்த விலையில் அதிகமான வீடுகள் கட்டவசதி ஏற்படும். அதேபோல், தனியார் நிலங்களை வாங்குவது மாதிரி, கோயில் நிலங்களை வாங்க முயற்சி செய்ய வேண்டும். அதற்கொரு ஸ்டாண்டர்ட், இதற்கொரு ஸ்டாண்டர்ட் வைக்கலாமா ?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே, பெரும்பாலும் குடிசைப் பகுதிகள் எங்கே அமைக்கப்பட்டிருக்கின்றனவோ, அதே இடத்திலே குடிசை மாற்று வாரியத்திற்கான மாடிக் கட்டிடங்களைக் கட்ட வேண்டுமென்று குடிசையில் வாழ்கின்றவர்கள் விரும்புகிறார்கள். அந்த இடத்தைக் காலி செய்து, வேறிடத்தில், அரசாங்கப் புறம்போக்கு எங்கே இருக்கிறது என்று பார்த்து 2 பர்லாங் அல்லது ஒரு மைல் தூரத்திலே இருந்தால், அங்கே சென்று குடியிருக்க மறுக்கிறார்கள். ஆகவேதான் குடிசைகள் இருக்கிற இடத்திலே வாங்கி, அங்கேயே கட்டித் தீரவேண்டிய அவசியம் அரசுக்கு ஏற்படுகிறது.

Seats in Cinema Theatres.

*509 Q.—THIRU N. DENNIS: Will the Hon. the Minister for Electricity be pleased to state—

(a) whether the squatting on the floor in cinema theatres has been abolished in this State during show hours ; and

(b) if so, the details thereof ?

மாண்புமிகு திரு. ஓ. பி. இராமன்: (அ) & (இ) இம்மாநிலத்தில் உள்ள நிலையான, ஓரளவு நிலையான திரைப்பட அரங்குகள் அனைத்திலும் கடைசி வகுப்புக்கு பெஞ்சுகள் அல்லது நாற்காலிகள் போடப்பட்டிருக்க வேண்டும் என்று உள்துறையின் 4—10—1973 ஆம் நாளிட்ட 2612 ஆம் எண் ஆணையில் அரசு தெரிவித்துள்ளது. கடைசி வகுப்பில் பெஞ்சுகள் அல்லது நாற்காலிகள் போடுவதால் கட்டுமான அமைப்பு மாற்றப்பட வேண்டிய திரைப்பட அரங்கு களுக்கு அதற்கேற்றவாறு அவை புதுப்பிக்கப்படும் வரையில் இந்த விதியைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.